

REG. NO. M. 2997.

RÉPUBLIQUE FRANÇAISE

LIBERTÉ.—ÉGALITÉ.—FRATERNITÉ.



ஆரியர்:
யாழ்ப்பாணம்
தென்கோவை.
ச. கந்தைய பிள்ளை
தமிழ்ப் பண்டிதர்,
சிலோன்.

தனிப்பிரதி அனு 1

LE RÉDACTEUR
TENKOVAI
S. CANDIAH PILLAI,
Tamil Pandit
Jaffna
CEYLON.

VITTAGAM

JOURNAL HEBDOMADAIRE PARAISSANT LE JEUDI

வித்தக்கும்

வியாழக்கிழமை தோறும் வெளிவருவது

Bureau de la Direction :—
RUE D'AMBALATADOU AYER
MADAM, No. 2,
Pondichéry.

நத்தம்போற் கேட முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.

குறள்.

காரியாலயம் :—
அப்பலத்தாடு ஜயர் மடத்து வீதி,
நெம்பர் 2,
புதுவை.

VOL. II.

புதுவை, யுவ வந்து கார்த்திகை மீ 25 உல ட (5—12—35)

NO. 54.

தாயுமானவர்.

மருமலர்ச்சோலைசேறி நன்னீழன்மலையாதி மன் னுமுனிவர்க்கேவலாய்
மந்த்ரமாலிகைசொல்லு மியமநியமாதியா மார்க்கத்தினின் றுகோண்டு
கருமருவுகாயத்தை நிர்மலமதாகவே கமலாசநைசேர்த்துக்
களைப்பிடித்தனலை யம்மைகுண்டலியடிக் கலைமதியினுடோக்கி
யுருகிவருமார்த்தை யுண்டுண்டுறங்காம அணர்வானவிழியைநாடி
யோன்றேடிரண்டெனச் சமரசசொருபசுக முற்றிடவென்மன் தின்வண்ணந
திருவருண்முடிக்கவித் தேகமோகாண்பலே தேடரியசத்தாகியென்
சித்தமிகைசுடிகொண்ட வறிவானதெய்வமே தேசோமயானந்தமே.

SRI AUROBINDO'S YOGA

THE NEW VISION AND MESSAGE

[BY MAHENDRA NATH SIRCAR,
Professor of Physics, Presi-
dency College, Calcutta]

(Continuation)

A new chapter.

Exactly at this point Sri Aurobindo introduces a new conception and a perennial hope in our spiritual life. The movement of life to him can be completely divinised by the descent of the Supramental. He discovers a new movement in the dynamic Divine, its capacity of divinising the earth-life. This divinising does not mean the occasional or temporary descent of the Divine in individual or in social life. It means the installation of the Divine in individual and collective humanity. This is his new vision in spiritual possibilities. This is his new message.

Humanity is ridden with fixed concepts of life. It cannot notice always the infinite elasticities of life. Sri Aurobindo opens a new chapter in spiritual philosophy by seizing upon powers not yet discovered. The human psychology has not yet taken into full consideration psychic dynamism. Psychology seeks light from the movement of life in the organism and in the nervous system. Though the purposive psychology is shedding a new light upon the movement of life and consciousness, still in the studies in

psychology have yet not given us any helpful analysis of the psychic life in man. They have not touched the reaches of overmental or supra-mental energies lying hidden in us. They can be felt or perceived when the psychic life and harmony have been all laid in our nature. The genius of Sri Aurobindo contributes a new chapter to spiritual psychology for he perceives that the whole life of man from its functionings of vital cells to the finest functioning of spirituality is straight connected with the Divine supramental life. If the obstructions raised by a false philosophy and immature psychology can be removed, direct path-ways of discharge of energy from the supramental heights and its flow down to the physical can be well discovered. Man suffers in body and mind because there is not the constant pouring of divine life from the supramental height. The flow is spontaneous and continuous, but our ignorance, inertia, and egoism refuse to receive the supply. A right opening in being with constant aspiration from the central part fills us with divine energy which takes hold of it in every part and moulds it to make it a fit medium of expression of divine life. Evolution thus rises to a higher scale through the direct intervention of divine power.

Supramental Dynamism

Sri Aurobindo has laid stress upon the dynamics of spiritual life and has discovered grades of intuitions embedded therein. To-day in European thought, the

the dynamics of life find an honourable mention in the writings of Bergson, J.B. Haldane; but their vision is confined more or less to vitalism and their spiritual insight has not gone beyond vitalistic intuitions. Though they speak in terms of religion, still their limitations of thought cannot allow them to appraise supra-mental possibilities of life. Sri Aurobindo's genius shines here very brilliantly. He discovers wide ranges of intuition vitalistic, mental, overmental, supramental and transcendent. The mayic dynamism, according to him, stops with the overmental and in this world, there is the feeling of a transcendent calm because of the freedom attained from the pressure of the dynamism of maya. He does not stop there. He goes beyond the calm into the region of the transcendental will or power which expresses itself in the supramental universe. Beyond this, there is the transcendental expression of Sat, Chit and Ananda. Sri Aurobindo conceives the finer dynamism enveloped in the grosser dynamism up to the overmental existence beyond which is the supramental as well as the transcendental dynamism. The supramental dynamism can descend on earth and can effect complete transformation of our being. The overmental dynamism being the dynamism of maya, lacks that capacity. For the creation of maya is the creation of contraries. But such is not the case with supramental dynamism which is the dynamism of perpetual life, harmony, rhythm and power. It can descend into the



ஆசிரியர்:
யாழ்ப்பாணம்
தென்கோவை.
ச. கந்தைய பிள்ளை
தமிழ்ப் பண்டிதர்,
சிலோன்.

தனிப்பிரதி அனு 1

LE RÉDACTEUR
TENKOVAI
S. CANDIAH PILLAI,
Tamil Pandit
Jaffna
CEYLON.

VITTAGAM

JOURNAL HEBDOMADAIRE PARAISANT LE JEUDI

வித்தகம்

வியாழக்கிழமை தொறும் வெளிவருவது

Bureau de la Direction :—
RUE D'AMBALATADOU AYER
MADAM, NO. 2,
Pondichéry.

நீத்தம்போற் கேடு முளதாதுஞ் சாக்காமே
வித்தகர்க் கல்லா லரிது.

குறள்.

காரியாலயம் :—
அம்பலத்தாடு ஜயர் மடத்து வீதி,
நேம்பர் 2,
புதுவை.

VOL. II.

புதுவை, யுவ வரு கார்த்திகை மீர் உபி ஒ (5—12—35)

NO. 54.

தேவாரம்

கன் றாடோறுநம் வினைபோயறும்
என் றுமின்பங்கதழைக்கருவிக்கலாம்
சென் றுநிர்திருவேட்களத்துள்ளுறை
தன் றபோற்கடையானைத்தோழுமினே.

கருப்புவெஞ்சிலைக்காமஜைக்கார்யந்தவன்
போருப்புவெஞ்சிலையாற்புரஞ்சேந்றவன்
விருப்பன்மேவியவேட்களங்கைதோழு
திருப்பனுக்லெனக்கிடரில்லையே.

வேட்களைத்துறைவேதியனெம்மிறை
ஆக்களோறுவரானைஞ்சுமாவேர்
பூக்கள்கொண்டவன்போன்னடிபோற்
[றினல்]

காப்பர்நாம்மைக்கறைமிடற்றண்ணலே.

அல்லவில்லையருவினைதானில்லை
மஸ்துவேண்பிறைக்குமேண்ணார்
சேல்வனுர்திருவேட்களங்கைதோழு
வல்லராகில்வழியதுகான்மினே.

துங்பமில்லைதுயரில்லையாமினி
நம்பனுகியங்மணிகண்டார்
என்பொனுரைவேட்களான்னகர்
இன்பன்சேவடி யேத்தியிருப்பதே.

கட்டப்பட்கேக்கவலையில்வீழாதே
போட்டவல்லுயிர்போவதன்முன்னார்
சிட்டனுர்திருவேட்களங்கைதோழுப்
பட்டவல்லினையாயினபாறுமே.

வட்டமேன்முலையாஞ்சமைபங்கனார்
எட்டுமோன் றுமிரண்டுமேன்றுயினார்
சிட்டன்சேர்த்திருவேட்களங்கைதோழு
திட்டமாகியிருமடநேஞ்சமே.

நட்டமாடியநம்பினாநாடோறும்
இட்டத்தாலினிதாகநினைமினே
வட்டவார்முலையாஞ்சமைபங்கனார்
சிட்டனுர்திருவேட்களாந்தன்னையே.

வட்டமாமதின் முன்றுடன்வல்லரண்
சட்டகோள்கையராகிவிலுஞ்சுழந்தவர்
குட்டவல்லினைத்துக்குளிர்விக்கும்
சிட்டர்போற்றிருவேட்களாஞ்சேல்வரே.

வ
திருவருள் துணை.



காலமுண் டாகவே காதல்செய்
துய்மின் கருதரிய
காலமுண் டானேடு நான்முகன்
வானவர் நன்னீய
ஆலமுண் டானெங்கள் பாண்டிப்
பிரான்றன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்
ருன்வந்து முந்துமினே.

[திருவாசகம்]

ஏஸ்லை

வித்தகம்

புதுவை

யுவ ஹஸ் கார்த்திகை மீ 20 ட

வானஞ் சுருங்கில் தானஞ் சுருங்கும்.



வையார் அருளிய
“கொன்றை வேந்தன்” என்
நும் வேத சூத்
திரக்கொத்துள்
ஒன்றுகி மினி
ரும் இவ்அமுத
வாக்கியம் உலகியலோடு உண்மை
நிலைக்கும் ஒப்பிய தாகின்றது.

உண்மை நிலைக்கு ஒப்பிய பொரு
ளோ எனின், உலகோர் தமது சிற்
றநிவ கொண்டு அறிய முடியாத, நித்

தியத்துவ நெறி இது எனக் காட்டும்,
ஆழந்த மறையாகி அமைந்துள்ளது.

இவ் இருவகை நிலைக்கும் ஒப்பிய
பொருள் ஈண்டு ஒரு சிறிது விளக்க
முற உரைக்கப்படும்.

மழை வேண்டும் காலத்துப் பெய்யாது குறை வடையுமாயின் — பொய்க்கு மாயின் சுதல் என்னும் தானம் குறை வடையும் — இல்லை யாகும் என இம் மந்திரத்தின் உலகியலுக்கு ஒப்பிய பொருள் கூறப் படுகின்றது. உலக ஆக்கத்துக்கு மழையே காரணம். மழை சுருங்கு மாயின் — பொய்க்கு மாயின் உலகப் பொருள்கள் சுருங்கும் — இல்லை யாகும். அதனால் தானம் — சுகை சுருங்கும் — இல்லை யாகும் என்பதாம். மழை இல்லை யாயின் உலக விவகாரம் ஒன்றுமே நிகழ முடியாது எனினும் “தானம் சுருங்கும்” என சுகை நிகழ முடியாமையையே விதந்து கூறினார் உலக ஆக்கத்துக்கு இன்றி யமையாதது அதுவே ஆதலின். இவ் வாரே,

குறள்.

தானஞ் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

(ஷ 2-ம் அதி. வான்சிறப்பு செ. 9.)

என தேவரும் தானம் என் நும் சுகையைத் தவத்தோடு ஒருங்கு வைத்துக் கூறியதும் அறிக்.

தானம் என்றால் அற நெறியான் சுட்டிய பொருளைத் தக்கார்க்கு சுதல் என்பார். சுதலாகிய தானம் பெரும் பான்மை உலகியல் பற்றி நிற்ப தாயி நும், தக்கார் கைப் பட்டுழி அத் தகைய சுதலுடையானை வாய்மையான தவத்துக்கு அருகஞ்கும் பெற்றி யுடையதாதலின் காரண காரிய முறை தோன்றத் தவத்தோடு ஒருங்கு வைத்துக் கூறப் பட்டது எனவும் ஆம்.

மழை சுருங்கினால் — பெய்யாது பொய்த்தால் முன்னிலைப் பொருள்

கள் ஆக்க மடைய மாட்டா. ஆகவே முன்னிலைகளை நிறை கண்டு பஞ்சிகரி ணித்தலாகிய வாய்மையான தவம் இயல மாட்டாது. இது பற்றியே “தவ மும் தங்காது” என்று கூறி னார் தேவர். வாய்மையான தவத்தின் பெற்றி இது வரை “வித்தக” வாயிலாக வெளி வந்த கட்டுரைகளால் நன்று விளக்கி நிறுவப் பட்டது ஆதலின் அதனையே ஈண்டும் விரித்தல் மிகை யாகும். ஆங்காங்குக் கண்டு தெளிக்.

இனி, “வானஞ் சுருங்கில் தானம் சுருங்கும்” என்பதற்கு மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது பொய்க்கு மாயின் அதன் பயனை அடைதற்குரிய பூமியாகிய தானம்—இடம் தன் வளத் திற் குறை வடையும் எனப் பொருள் கூறினும் ஆம்.

இப் பொருளும் மேலே கூறிய பொருளும் முறையே “மாரி யஸ்லது காரிய மில்லை” (“வித்தகம்” தொகுதி 2 இல. 33) “சுவது விலக்கேல்” (ஸ்டி ஷி இல. 24) என்னும் கட்டுரை களில் விளக்கப் பட்டுள்ளன ஆதலின் அவற்றையே ஈண்டும் விரித்தல் மிகை யாகும். ஆங்காங்குக் கண்டு கொள்க.

இம் மந்திரம் உண்மை நிலைக்கே பெரிதும் ஒப்பியது ஆதலால் மேல் அவ் உண்மைப் பொருளையே ஒரு சிறிது விளக்கமுறக் கூறி இக்கட்டுரை முடிக்கப்படும்.

உடலகத்து ஆகாய ழுதம் பெருக்க மடையாது சுருங்கு மாயின் அதற்கு இடமாகிய சரீரம் குறைவு படும் — கேடையும் என்பது இம் மந்திரத் தின் உண்மை நிலைக்கு ஒப்பிய பொருளாகும்.

உரிய சாதகங்களால் — முன்னிலைகளை நிறை கண்டு பஞ்சிகரணித்தலால் நிலமும் நீரும் சமப்பட வேண்டும். அல்தாவது அன்பு என்னும் அப்பு ஆக்கமுறப் பெறுத மருஞ்ஞடம்பானது,

குருவருளால் பெறப்படும் உரிய சாதகங்களால் ஆகாச பூதம் பெருக்கமடையப் பெற்று அவ் அன்பு ஆக்கமுறப் பெற்ற விமல தேகமாய் — நீரகம் பொருந்தியணராய் மாற்றமடைய வேண்டும்.

உடலில் ஆகாய பூதம் பெருக்கமடைதலால் — அருள் ஆக்கமுறதல் என்பதன் பொருளும் இதுவே ஆம். இதனுற்றுஞ் உதயம் லயம் என்னும் வியாபக வியாப்பியங்கள் இரண்டன் மத்தியில் வெளிச்சம் உண்டாகும் — ஞான திருஷ்டி உளதாகும் என்பது. “என் பரமல்லா இன் அருள்” எனப்படும் ஆகாயமாகிபதந்தையும் பிருதிவியாகிபதாயும் — ஆதி அருளும் அன்பும் கூடிக் குழைவதால் “அருள் என்னும் அன்பீன் குழவி” அருள் என்னும் மகன் பிறந்தான் என்பதன் உண்மையும் இதுவே ஆம்.

ஆகாய பூதம் எனப்படும் “உற்ற ஆக்கையின் உறு பொருள்” ஆகியத்காகாசம் பெருக்கமடையப் பெற்ற விமல தேகமே அமலமாய் (பிரணவவிடவும்) நித்தியத்துவம் பெறும் — வான் என்னும் ஞானாசத்தில் — பரத்தில்—பிரம சொருபத்தில் கலக்கப் பெறும் என்க.

இவ்வாறு ஆகாய பூதம் பெருக்கமடையப் பெறுது சுருங்கினால், சரீமாகிபதானம் — இடம் அன்பு என்னும் சிவம் ஆக்கமடையப் பெறுது சுருங்கும்—குறைவுபடும் — கேட்டையும். அஃதாவது விமலமாய் அமலமாய் நித்தியத்துவம் பெறுது சத்துக்குறைவுபடும்—சத்துப் போம் — செத்துப் போம்—பினமாகிக் கழியும் என்பதாம்.

சரீரமே தானம்—இடம். அதனுள் அடங்கினது பொருள். அது வே அன்பு. இவ் அன்பு என்னும் அப்புதத்துவமானது ஆதி அருள் எனப்படும் ஆகாச பூதத்தோடு கலப்பதினற்றுள் வேண்டிய நிறையை அடைய

வேண்டும். அப்பொழுது தான் அன்பு சிவம் எனப்படும். அன்றேல் பொருள் கெடும். இடமும் கெடும். இடமும் பொருளும் சத்தி சிவமுமாம். சத்தி இன்றேல் சிவமும் இல்லையாகும். இடம் அழிந்தால் பொருளும் அழியும். பொருள் அழிந்தால் இடமும் அழியும். இதுபற்றியே “வானஞ்சுநங்கில் தானஞ்சுநங்கும்” என உண்மை நிலைக்கு ஒப்பியவாறு கூறினால் பாட்டி என அறிதற் பாற்று.

“இடம்பட விடெடேல்” என்னும் கட்டுரையை நோக்குக. (“வித்தகம்” தொகுதி 1 இல. 21.)

முக்கிய விஞ்ஞாபனம்.

நிகழும் யுவ ஆண்டு கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாளோடு எமது “வித்தகம்” ஸராண்டூர்த்தி பேறுகின்றது. அன்றை ஆண்டு விழாக் காரணமாக எமது “வித்தகம்” அச்சக்கூட வேலை ஓம்வு பேறும். ஆதலால் அவ்வாரத்துக் குரிய (12-12-35) பத்திரிகை வேளிவர இயலாது என்பதனை யாவருக்கும் வணக்கத் தோடு தேரிலித்துக் கோள்ளுகிறோம்.

ரா. நாகரத்தினம்.

ஞானாசமே யாவற்றுக்கும் பிறப்படம். இதுவே பிரமம் எனப்படுவது; “உற்ற ஆக்கையின் உறு பொருள்” ஆகியும் “பற்றலாவதோர் நிலையிலாப்பரம் பொருள்” ஆகியும் உள்ளது. இதுவே பதி. இஃது ஆக்கமுற்ற பெருக்கமடைந்த விமலதேகமும்பதி எனப்படும் — சத்து எனப்படும் — சிவ வடிவம் எனப்படும். இதுவே அமலமாய் அருள் வடிவாய் ஞானாசத்தில் ஒடுங்குவது. தொன்றிய முறையே ஒடுக்கம் என்பதன் பொருள் இதுவே ஆம்.

சாந்தோக்கியம்.

ஸர்வாஸி பவா இமாஸி பூதாசி ஆகாசாத் எவ ஸமூக பக்யக்தே ஆகாசம் ப்ரத்யஸ்தம் யங்கி

(1-6-1)

இந்தப் பிராணிகள் அனைத்தும் ஆகாசத்தில் நின்றும் உற்பத்தியாகின்றன; ஆகாசத்தில் ஒடுங்குகின்றன என்பது இதன் பொருளாகும்.

தைத்திரியம்.

“ஆகாச சரீரம் ப்ரஹ்ம”

ஆகாச (பராசத்தி) சரீர முடைபது பிரமம் (ஞானாகாசமே பிரம சொருபம்) என்பது இதன் பொருளாகும். “சக்தி = சரீரம்” என ஆன்னேரும் கூறினர்.

சூத சங்கிதை.

பிரமபுரமென்றெடுத்துரைக்கப்பிரங்கு [ஞானத்தினாரவரமன்னியசரீரத்தில்வயங்குதகரமென்னசிறந்தாரமாயிதயகமலத்திற்குரேன்றுங்கரா [காசமேபிரமபுரமென்றெழும்மறையும்பேசாகிந்கும் [பண்ணவர்கள். (ஷ்ட சாந்தோக்கிய உபநிடதாற்பரியம் [பின்னு முரைத்த அத்தியாயம் செ. 2.)

“உற்ற ஆக்கையின் உறு பொருள்” ஆகிப அமல ஓளியாகிய சிவம் என்னும் செம்பொருள் உடலக்ததுக் குடுபுகுதலே ஆகாச பூதம் பெருக்கமடைதல் என்பதன் பொருளாகும். அன்னைல் திருமூலர் “ஆகாசப் பேறு” (திருமந்திரம்) என்பதனால் கூறியருளிய உண்மையும் இதுவே ஆம். ஞானாசத்தில் இருந்தே யாவும் தோன்றியன ஆதலின் அத்தகைய ஆகாசத்தில் ஒடுங்குவதே — ஆகாசமாகிய பூதநாதன் — அருட் பெருஞ் சோதியாகிய சிவம் என்னும் செம்பொருள் — உடலக்ததுத் திவலையாய் இருந்த

அகண்டாகார அமல சொருபம் ஆக்க முற்று உடலுயிரில் உள்ள ஊனத்தை அறவே ஒழித்து அவ் உடலுயிரை விழுங்கித் தானுப் பிற்பதே ஒடுக்கம் எனப்படுவது — நித்தியத்துவமாகிய முத்தி எனப் படுவது என்க.

இன் வரும் அரிய பெரிய பிரமாணங்கள் இவ் உண்மையைப் பச மரத்து ஆணி போல நன்று வலியுறுத்தி நிலை நாட்டுதல் கண்டு கொள்க.

திருமந்திரம்.

உள்ளத்துள் ஓமென ஈச நெருவனை உள்ளத்து னேயங்க மாய ஒருவனை உள்ளத்து னேந்தி யாய ஒருவனை உள்ளத்து னேயுடல் ஆகாய மாமே.

அண்ட வொளியு மகண்ட வொளியுடன் பிண்ட வொளியால் பிதற்றும் பெருமை [யை உண்ட வெளிக்கு வொளிக்கு வொளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.

யனுறு கன்னியர் போகத்தி னுள்ளே யனுறு மாதி பரஞ்சுக்டர்ச் சோதி அயனெடு மாலறி யாவகை நின்றிட யெர்நெறி யாயொளி ஒன்றது வாமே.

[இச் செய்யுளால், ஆகாச பூதம் பெருக்க மடைதற் குரிய — பரஞ்சுடர்ச் சோதி ஆக்க முறதற் குரிய நிறை முறையான அருந்தல் பொருந் தல்களாகிய — சிற்றின்ப நுகர்ச்சியா கிய சாதனம் கூறப்பட்டது.]

யிர்க்கின்ற வாறு மூலகமு மொக்க யிர்க்கின்ற வள்ளோளி சேர்கின்ற [போது தயிற்கொண்ட பேதை தலாவி யுலாவி வெயிற்கொண்டென் னுள்ளம் வேளியது வாமே.

[“குயிற் கொண்ட பேதை தலாவி உலாவி” என்பது சத்தி பாதம் பதித லாகிய ஞான சத்தி வடிவம் ஆக்கமுறு தலை உணர்த்தி நின்றது.]

பறத்துளா காசம் புவன மூலகம் அகத்துளா காசமெம் மாதி யறிவு சிவத்துளா காசஞ் செமுஞ்சுடர்ச் சோதி சகத்துளா காசஞ் தானஞ் சமாதியே.

(ஷ 9-ம் தந். ஆகாசப்பேற செ. 1, 3, 4, [7, 9.)

அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குழியியைக் காணில் எழுகின்ற தீயிற்கற் பூரத்தை யொக்கப் போழிகின்ற விவ்வடற் போயப் பறத்தே.

(ஷ 8-ம் தந். விசுவாக்கிராச் செ. 1)

[பரம் — ஞானகாசம்.]

இச் செய்யுளின் விளக்கமான உரையை “வித்தகம்” தொகுதி 2 இல. 11 பக்கம் 6 இல் காண்க.

அந்தமு மாதியு மாகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன் நந்தமையுண்டுமேயின் ஓரளநேயாந்தத்தே நந்தி யிருந்தனன்; நாமறி யோமே.

(ஷ ஷ செ. 8.)

தொல்காப்பியம்.

“நீலம் நீர் தீ வளி விசும் பொடைஞ்தும் கலந்தமயக்கம் உலகம்.....”

என்றவாறு ஐம்பெரும் பூதக் கலப் பானை இவ் உலகம் — உடலுயிர் தோன்றிய முறையே ஒடுங்கு வன ஆகும்.

“ஆகாசாத்வாயு : வாயோரக்கி : அக்கிர் ஆப : அதப்யப்ருதீவி :]”

என்னும் வேத வாக்கியத்தின்படி வாளிலிருந்து வாயுவும், வாயுவிலி ருந்து தேயுவும், தேயுவிலிருந்து நீரும், நீரிலிருந்து பிருதிவியும் தோன்றியன வாகும். ஒடுங்கு முறையும் இவ்வாறே ஆம். “அகல் இருவானத்து” என்னும் மதுரைக் காஞ்சிசு (அடி 267) சொற் ஜூடருக்கு “தன்னை ஒழிந்த பூதங்கள் விரிதற்குக் காரணமாகிய பேருமையை உடைய ஆகாயத்தே” என உரையா சிரியர் நங்சினார்க்கினியர் கூறியதும் அறிக. இப் பொருள் ஷ ஆசிரியர்

மதிப் பொலிவை நன்று தெரிக்கின் றது. வெளி, வளி, தீ, நீர், நிலம் என் னும் ஜம்பூதங்களுக்கும் முறையே ஒலி ஊறு, ஒளி, சுலை, மணம் என்பன குணங்கள் எனப்படும். இவையாவும் வெளி என்னும் வானத்துள் அடக்கம். வானத்தி லிருந்து வாயு தோன்றுங்கால் அவ் வாயுவினிடத்தில் தனக்கு பண்பாகிய ஊறும் (பரிசும்) தனக்குக் காரணமாகிய வானத்தின் பண்பாகிய ஒலியும் உண்டு. இவ்வாறே ஒரு பூதத் தினின்று மற்றொரு பூதம் பிறக்குக் கால் அது தனக் குரிய பண்போடு தனக்கு முற்பட்ட பூதங்களின் பண் பினையும் உடையதாகும். காரணத்தில் உள்ளதே காரியத்திலும் உண்டு என்ற படி.

இவ் உண்மையும் இவை யாவும் இறைவன் வடிவமே என்பதும் பின் வரும் பிரபல சுருதிகளால் வெள்ளி டை ஆம்.

அப்பர் தேவாரம்.

மின்னுருவை விண்ணகத்திலோன்றுயிமிக்கு வீசங்கால்தன்னகத்திலிரண்டாய்ச்செக்க்தீத் தன்னுருவின்மூன்றுயித்தாழ்புனவினுள்

[காய்த்

தரணிதலத்தஞ்சாகியெஞ்சாத்தஞ்ச மன்னுருவைவான்பவளக்கொழுங்கை

[முத்தை

வளரொளியைவயிரத்தைமாசொன்றில்

[லாப்

போன்னுருவைப்புளிருக்கும்வேஞ்ரா

[ஸப்

போற்றுதேயாற்றநாட்போக்கினேனே.

(ஷ திருப்புள்ளிருக்கும்வேஞ்ரா—திருத் தாண்டகம் செ. 5.)

திருவாசகம்.

“பாரிடை ஜந்தாயிப் பரந்தாய் போற்றி நீரிடை நாள்கார்பி சிகழுந்தாய் போற்றி தீயிடை மூன்றுயித் திகழுந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழுந்தாய் போற்றி வெளியிடை ஒன்றுயித் திலோந்தாய்

[போற்றி.”

(ஷ போற்றித்திருவகவல்)

திருவாய் மொழி.

“பூநிலாயவைந்துமாய்ப்புனற்கணின்ற
[நான்துமாய்த்
தீநிலாயழுமாய்த்திகழுந்தா]
[லீரண்மோய்
மீநிலாயதோன்றுமாய்வேறுவேறு
[தன்மையாய்
நீநிலாயவண்ணின்னையார்வினைக்க
[வல்லரே.”]

ஆகாச பூதம் உடலகத்துப் பெருக்க மடையப் பெற்றவரே தன்னிலை முன்னிலை ஒன்றுக்கப் பெற்ற வாய்மையான ஞானிகள். அகரம் என்னும் ஆகாச பூதமே துவிதம் என்பதற்கு முன் நின்று (அத்தவதம் = அத்வைதம்) அத்துவிதத்தை உள்தாக்குவது. அகரம் என்னும் ஆகாசம் பிருதிவியாகிய இகரசத்தி என்னும் தூலச் சிவையோடு சேர்தலால் ஐ என மலர்கள் ரது. அன்புசெய்வதற்கு மூலகாரணம் ஆகாசமே — அருளே — “என்பரமல்லா இன்னருள்” எனப்படும் ஆதி அருளே ஆம். அருளை மழை என்பது சுருதி. ஆதலால் வானம் அருள் எனப்படும். இவ்ஆதி அருளே பிருதிவியில் உள்ள அப்பு என்னும் அன்போடு கூடி அருளாய்ப் பிறப்பது.

தந்தை தாயர் “த்யாவா ப்ருதிவிகள்” என்பது இருக்கு வேதம். “வித்தகம்” தொகுதி 1 இல. 35 இல் “அருள்” என்னும் கட்டுரையில் இவ்உண்மை எடுத்துக் காட்டுக்கொடு நன்று விளக்கப்பட்டுள்ளது. ஆங்குக்கான்க.

ஆதி அருளாய் அன்பு பெருக்குற்று அவ் அன்பில் உள்ள உப்புத் துப்பு நீங்கினால்—களிம்பு நீங்கினால் அதுவே, அருளாகும் — சிவமாகும். இவ்வாறு அருள் என்னும் தத்துவம் முளைத்துக் கால் கொண்டு காரியப் பட்டு விரிதலால் ஒ வடிவம் ஆக்கமுறும். இதுதான் ஞானசத்தி வடிவம் — அருட்குருவான சூக்கும் வடிவம் எனப்படுவது. இதற்குரிய சாதகம் என்னை?

எனின், அது தான் வாய்மையான பொருளைத் தேடுதல்—பொருள் என்னும் பொன்னைத் தேடுதல் என்று கூறப்படும். பொன் என்பதே தாது. அது ஒஜம் ஆகல் வேண்டும் (ஒத்தும் = பிரணவ வடிவின் பிறப்பிடம்).

குறள்.

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல் [வெயர்ப்பக்கூடலிற் ரேஞ்சிய உப்பு.

(ஷ 133-ம் அதி. ஊடலுவகை செ. 8.)

என்றனர் பொய்வில் புலவர். நிறை முறையான சிற்றின்ப நுகர்ச்சியால் உள்தாகும் உப்பு—உருவான—களிம்பு நீங்கிய உப்பு என்க. இதுவே இன்பு எனப்படுவது—அன்பில் இன்பு எனப்படுவது — “அன்பினில் வினைந்த ஆர் அமுது” (திருவாசகம்) எனப்படுவது என்க. அன்பே சிவம் என்பதன் உண்மை இதுவே என்க.

உப்பு என்றால் சிவம் என்பர் மொழி நாலார். அதுவே வயிரம் — வச்சிரம் எனப்படுவது. “வளரொளியை வயிரத்தை மாசொன்றில்லாப் போன்னுருவை” எனவும் “மழுபாடி வயிரத் தூணே” எனவும் வருஷம் அப்பர் திருவாக்குக் களையும் நோக்கு. “அவயவம் சுவை தரு கோற்றேன் கொண்டு செய்தனன்” என்ற மாணிக்கம் (திருவாசகம் திருவண்டப் பகுதி) அவயவம் — உறப்பு (உறுதுப்பு). என்பள் இருக்கும் அப்பில் உப்புத் துப்பு நீங்கினால் அதுவே இனிமையான உருவான உப்பாகும். இதுபற்றியே,

“உப்பென்றால் உருவான உப்பேது [மக்காள்”

என்றனர் சித்து மூர்த்தி ஒருவர். உருவான உப்பை உரிய சாதகங்களால் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றபடி.

இத்தகைய உப்பு ஆக்கமுறுதலே கற்பு — கல் பூத்தல் என்பது — மலம்

விமலதாதல் என்பது ; மல பரிபாகம் என்பது ; மல தநு விமல தங்காதல் என்பது.

ஆகாச பூதம் பெருக்க மடைவத னற்றுன் அன்பு உருப்படுகின்றது. அசத்தகாமம் சுத்தகாமாகிப்பகாதற்காமமாக மாற்ற மடைகின்றது; கந்தமில் சித்திக்கின்றது; தூய உணர்ச்சி உள்தாகின்றது; தன்னிலை முன்னிலைகள் ஒன்றுதலாகிய வாய்மையான நண்பு—ஞான நிலை உள்தாகின்றது.

குறள்.

அன்பீனு மார்வ முடைமை யதுவீனு நண்பென்னு நாடாச சிறப்பு.

(ஷ 8-ம் அதி. அன்புடைமை செ. 4.)

என்பது தேவர் திருவாக்கு.

“நாடாச சிறப்பு” என்றால் காதலான் அன்றிப் பிறதோர் ஆற்றுஞம் அடைதற்கரிய அருட் செல்வம் அளித்தல் பற்றி.

திருவாசகம்.

“நன்பே அருளாய் என்உயிர் நாதா நின் அநுள் நாணுமே.”

என்றனர் மணிவாசகர்.

மேலே கூறியவாறு ஆகாச பூதம் பெருக்க மடைதலால் — அகரம் முன்னிற்றலால் முன்னிலை தன்னிலைகள் ஒன்றுதலாகிய அத்துவித்திலை சித்திக்கப் பெற்றவரே — உடலும் உயிரும் ஒழிவற ஒன்றுப் பெற்றவரே—வாய்மையான கற்புக்கைகூடப் பெற்றவரே — கற்பகம் (கற்ப அகம்) உடையவரே “கற்பத்து இந்திரர்” எனப்படுவேர் — வழி யடியார் எனப்படுவேர். இவரே பஞ்ச தருக்களை உடையவர் ; பொன்னுலகம் ஆள்பவர் ; மூவலகும் கோலோச்ச வல்லவர் என்க. இவரே மருத நில வேந்தர்—புள் இருக்கும் வேஞ்சாரர்—வாய்மையான ஊரான்கள். மருத நிலத் தலைவனை ஊரான்கள்.

திருவாசகம்.

“வானுடர் கோவும் வழி யடியார்”
(ஷ திருச்சாழல் செ. 12.)

திருக்கோவை.

“காரணிகற்பக்மிகற்றவர்நற்றினைபாணை
[ரொக்கல்
சீரணிசிந்தாமணியணி தில்லைச்சிவ
[நடிக்குத்
தாரணிகோள்ளையனிதக்கோர்தஞ்
[சங்கநிதிவிதிசேர்
ஹருணிஉற்றவர்க்கு)ஹரான்மற்றி
[யாவர்க்கும்ஊதியமே.” (ஷ செ. 400)

சுந்தரர் தேவாரம்

மண்ணுலகில்பிற்நுவின்னைவாழ்த்தும்
[வழியடியார்
போன்னுலகம்பேறுதல்லதொண்டனேன்
இன்றுகண்டொழிந்தேன்
(ஷ திரு நொடித்தான் மலை-பண் பஞ்ச
ம் செ. 5.)

கருவூரர் திருவிசைப்பா.

..... உள்ளாமிஅள்ளாறும்
தேரண்டாக்குவண்டிசைக்கனகம்
.....
கற்பகப்போழிலுமூழுதுமாங்கங்கை
கொண்டசோனேச்சரத்தானே.”
(ஷ கங்ககொண்டசோனேச்சரம்
செ. 3.)

நிறை முறையான அருந்தல் பொரு
ந்தல் அமைந்து — கற்பத்தை உண்டு
அதனை உடலகத்து உறையச் செய்து
அதனைக் கற்பகம் (கற்பு + அகம்) ஆக்கி
அளகாபுரிக் கோணை விளங்கி தனது
விமலைடலை அமல மாக்கி நித்தியத்து
வம் பெறுதற்கு உரியவன் இவனே
ஆவன்.

அமல முதற்படியில் கால் வைத்
தவன்—முத்தி வாயிலைக் கண்டவன்
ஆகிய இவனே ஜங்கதையும் அவித்தவன்
—ஜங்கவித்தான்—ஜங்கதையும் திரப்படு

த்தியவன்—ஜங்கிரன்—இந்திரன்—
இந்திரியங்களை வென்றவன்—இந்தி
ரிய நிரோதம் பெற்றவன்—அசத்த
காம அவா ஒழியப் பெற்றவன்—
அசத்தகாமம் சுத்தகாமமாக—காதற்
காமமாக மாற்றமடையப் பெற்றவன்
என்க. வாய்மையான அருட் சித்திகள்
விளைக்கும் ஆற்றல் இவனுக்கு உண்டு.

திருமந்திரம்.

“அழியாத சித்தி உண்டாம்விந்து
வற்றிலே” (ஷ 7-ம் தந். விந்துஜயம்-போகசர
[வோட்டம் செ. 12.)

என்பது எம் அண்ணல் அருள்
வாக்கு அல்லவா? இவன் ஆற்றல்
மிக மிகப் பேரிதே! இவனிலும் பாடி
யேற்றம் பெற்றவர் இருடி முனி வர்க்
கத்தோர். இவ் இருடி முனி வர்க்கத்
தினருள்ளும் பாடி யேற்ற முறைக்கு
ஏற்ப சாபாதுக்கிரக வல்லபத்தால் ஏற்ற
நத் தாழ்ச்சி நிறை யுடையோர் உளர்.
ஆதலாற்றுள் ஜங்கவித்தான் ஆற்றலை
அறிதற்கு “இந்திரனே சாலும் கரி”
என்றனர் — இந்திரனே அமையும்
சான்று — போதிய சான்று எனக்
கூறி. அமைந்தனர் பொய்யில் புலவர்
என அறிதற்பாற்று. இந்திரனிலும்
மேம்பட்டவரைக் கூற வேண்டிய அவ
சியம் இல்லை. இதுபற்றியே “சாலும்
கரி” என முற்றுத் தந்தனர் தேவர்.
செ. 3.)

குறள்.

ஜங்கவித்தா நற்றல் அசல்விக்கம்பு ஓர்
இந்திரனே சாலுங் கரி.

(ஷ 3-ம் அதி. நீத்தார்பெருமை செ. 5.)

என்பது செய்யுள். இதற்கு உரை
கண்ட ஆசிரியர் இந்திரன் கௌதம
ரால் சாப மடைந்தனன் என்னும்
பொருத்த மற்ற உப கதையைப் புகு
த்தி விட்டது ஏற்றிற்கோ? கொதமர்
வேலேர் இருடியால் சாபம் அடைய
வில்லையா? ஜங்கவித்தான் ஆற்றலை

அறிதற்கு “இந்திரனே சாலும் கரி”
என்று கூறினாரே யன்றி “கௌத
மனே சாலும் கரி” எனக் கூறவில்
லையே நமது பொய்யில் புலவர்! நீத்
தார் பெருமையைக் கூறு முகத் தால்
ஆரோகணப் படியில் முதன்மையான
— கீழிருந்து மேலேறுதலில் முதற்
பயனாகக் கிடைக்கப் பெற்ற—கிடைத்
தற் பாலதாய அமல முதற் படிபை
அடைந்தவன் ஜங்கவித்தான் என்ப
தனை

குறள்.

உரென்னுங் தொட்டியான் ஒரைந்துவ
[காப்பான்
வரென்னும் வைப்புக்கோர் வித்து.
(ஷ 3-ம் அதி. நீத்தார்பெருமை செ. 4.)

என்னும் செய்யுளால் கூறி, அத்த
கைய வழி யடியான் ஆற்றல் மிகப் பெ
ரிது என்பாராய் அதற்கு “இந்திரனே
சாலும் கரி” என அடுத்த செய்ய
ளால் கூறியருளினர் தேவர். மற்று,
இருடி முனி வர்க்கத்திற்கும் இந்திர
னுக்கும் இடையே போட்டிப் பந்தபத்
தைக் கூறுவது தேவர் நோக்க மன்று.

அமல முதற்படிப் பேருகிய இந்திர
தத்துவம் தத்துவத்தால்லன்றி வித்து
வத்தால் அறியப் படுதல் முடியாத
காரியமே.

இவ்உண்மை அறியாத வித்துவான்
இத் தமிழ் வேதத்துக்கு உரை எழு
தத்துவின்தனர் போலும்! என்றாக்கு,
சிறந்த வித்துவப் பெரியாரகிய அன்னர்
இத் தமிழ் வேதச் செய்யுட்கு
உலக சம்பிரதாயம் நோக்கி அதற்கு
ஷப்பவே உரை கண்டார் ஆதவின்,
அவர்க்கும் அஃது உண்மையில் கருத
தன்று போலும் என விடுப்பதே உசித
மாகும் என்க.

உலகியலுக்கு ஏற்றவாறு அமைந்து
கிறந்த இலக்கண முடிபுகளும் எடுத்து
கூட்டுக்களும் சுருங்கச் சொல்லல்
முதலிய அழகுகளும் பொருந்திய
இல் ஆசிரியர் பரிமேலமுகர் உரை

நடை இலக்கண இலக்கிய விற்பன்ன ராகிய தமிழ் வாணர்களுக்கு இன்றி யமையாப் பெரு விருந்தாய் உள்ளது என்பதில் எட்டுண்ணும் ஐயமில்லை. இது பற்றியின்றே சந்தான குரவருள் ஒருவராகிய எமது உமாபதிசிவாசாரி யரும் உவகை மேலீட்டினால் நிறை கடந்து திருவாசகம் முதலிய தெய்வ மறைகளோடு சமத்துவம் உடையது எனத் துணிந்து பின் வரும் செய்யுளால் இவ் உரையைப் பாராட்டி விட டனர் என்ப.

“வள்ளுவர் அன்பார்மோழி வர்சகந்தோல்
[காபியேமே]
தென்ஞுபரிமேலழகார்செய்துரைஒள்ளிய
[சீர்த்
தொண்டர்புராணந்தொகுசித்தியோ
[ராஹும்
த ஸ்டமிழின்மேலாந்தரம்.”

என்பது அச் செய்யுள்.

[அன்பார் மோழி வாசகம்—திருவாசகம். அன்பர் மொழியும் வாசகமும் எனக் கொண்டு தேவாரமும் திருவாசகமும் எனவும் பொருள் கூற ஆம்.]

அகலிகைக் கதையின் ஆபாசம் சண்டுக் கூறப் புகின் மிக விரியும். “ஆயிரங் கண்ணன்” என்னும் கற்பணையின் உண்மையை உணரப் பெறுவார்க்கு சில காரணம் பற்றி சிலரால் கட்டி வைக்கப் பட்ட இவ் உபகதையின் ஆபாசம் எனிதிற் புலப்படாததாகாது.

திருவாசகம்.

“ உடம்பெலாங்கண்ணும் அன்னை வெள்ளந்தான் பாயாதால் ”

என்றனர் மணிவாசகப் பிரபு.

ஆகாச பூதம் பெருக்க மடையப் பெற்றவரே— அமல முதற்படி கண் டவரே வானவர்— விண்ணவர்— இமையா நாட்டமுடையவர்— ஞான திருஷ்டி உடையவர் எனக்.

காதற் காம உலகம் எனப்படும்

பொன்னுலக வாசியாகிய தேவேந்தி ரன்—“ அகல் விசம்புளார் கோமான்” அசுத்த காம உலக வாசிகளாகிய பாமர மாக்கள் போல வஞ்சக நெறியால் பிறன் பொருளாளைப் பெட்டுத் தூர்த் தன் ஆவானை என்பது அறிஞரால் சிந்திக்கத்தக்கதே ஆம். இது நிற்க.

அன்னை தந்தை என்னும் சொற்களால் முதலில் வாயுவும் அப்பும் குறிக்கப்பட்டன. பின் இவை தூய்மை அடைந்து சமப்பட்டபோது அஃதாவது அப்பு பிருதிவியிலும்; வாயு ஆகாயத்திலும் நிறை பெற்ற போது— நிறை ஒத்தபோது— சமப் பட்டபோது ஆகாயம் தந்தை எனவும் பிருதிவி தாய் எனவும் குறிக்கப்பட்டன.

நிலமும் நீரும் நிறை பெற்று அமலமடைந்த போது நிலம் நீரிலும், நீர்தீயிலும் தீவளியிலும், வளி வெளியிலும் ஒடுங்குவனவாகும். அமலமடைந்த வாயும் அக்கினியும் சத்தியும் சிவமுமாய்ப் பரத்தில் பரமாகிய ஞானகாசத்தில் ஒடுங்கும். நிவிர்த்தி முறையாகிய ஒடுக்க முறை இதுவே எனக்.

ஊனம் ஒழிந்து அமல மடைந்த பெளதிக வடிவமே பஞ்சகார வடிவம்— அமல பஞ்சாக்கரவடிவம். இது பரிசனத்துக்குப் (பிடித்தல்) புலப்படாது; தரிசனத்துக்கே புலப்படும். சீவன் முத்தர்க் குரிய ஒவடிவம் என்னும் பிரணவ மந்திர சீரீம் இதுவே ஆம். இதுவே அருளாகிக் கரைந்து அமல ஆகாச வடிவாய்—வெளியாய் ஒடுங்குவது; ஞானகாசமாகிய வானிற் கலப்பது; சிவமாவது—சிவாங்கமாவது எனக்

திருமந்திரம்.

“..... எழுகின்ற தீயில் கற்புரத்தை ஒக்கப் பொழுகின்ற இவ் உடல் போம் அப்

பூத்தே”

என்பதன் பொருள் இதுவே ஆம்.

[அமல பஞ்சபெளதிக வடிவிற்குக் கற்புரம் உவமை ஆயிற்று].

உடலகத்து ஆகாச பூதம் பெருக்க மடைதலால்—அருட் பெருஞ் சோதி ஆக்கமுறுதலால் அடையப்படும் நித்தியத்துவ நெறி இதுவே என அறிதற்பாற்று.

இத்தகைய முத்தி நெறியை அறியாது, தானமாகிய— பதியாகிய உடலம் சத்துக்கெட்டுப் பின்மாய் அழிந்து போதலே முத்தி நெறி எனத் துணிந்து, குருவருளால் பெறப்படும் உரிய சாதகங்களால் ஆகாச பூதத்தை பெருக்க மடையச் செய்யாது சோமபேறிகளாய் வதிந்து மாண்டு பிறவிவலைப்பட்டு உழலும் எம் போலிய கயவருக்கு உண்மையை உணர்த்தற் பொருட்டே,

“வானஞ் சருங்கில் தானஞ் சருங்கும்”

என்னும் இவ் அரியபெரிய மந்திரத்தை உண்மை விலைக்கு ஒப்பியவாறு உரைத்தருளினால் எமது பாட்டி என அறிதற்பாற்று.

ஆசாச பூதம் பெருக்க மடையாதொழியின் தானமாகிய தக்கினை சருக்க மடையும்— குறைவடையும்— கொடுக்கப்பட மாட்டாது என இம் மந்திரத்துக்குப் பொருள் கூறினும் அமையும்

இங்கே தக்கினை எனப்பட்டது யாது?

பிராமணர் முதலியோருக்குக் கொடுக்கப்படும் போன்— ரூபா— சதம் என்பன ஆகுமா? எனின்,

இவை யாவும் போலி தக்கினையே அன்றி பினி மூப்புச் சாக்காடுகளை ஒழிக்கும், வாய்மையான தக்கினை ஆகா.

மற்று, வாய்மையான தக்கினை தான்—தானந்தான் யாதோ? எனின்,

அது பின் வரும் இருக்கு வேதப்பிர மாணம் நோக்கி அறிதற்பாலது என்க.

இருக்கு

அஷ்டகம் 2-வருக்கம் 9-
மண்டலம் 1-அநுவாகம் 18-
குக்தம் 5-இருக்குகள் 7.

தக்கணை அளிப்பார்க் கென்றே தாங்கிய
[விச்சிறப்பு]
தக்கணை அளிப்பார்க் கென்றே சூரியன்
[வான் தயங்குப்]
தக்கணை அளிப்பார் தாமே மாண்பில்
[தன்மை சேரிவர்]
தக்கணை அளிப்பார் தாமே ஆயுளைப்
[பெருக்கிக் கொள்வர்.]

இதனால், தக்கிணை இன்னது என்பதும் அதன் பயனும் கூறப்பட்டன. அது தான் பொன் — வாய்மையான பொன்—தென் புஸ்மாகிய (தக்கிணைம்) சரீரத்து உள்ளது. எம் பெருமானுக்கு உவப்பான பொன் இதுவே; சீவர்கள் அளிக்க வேண்டிய தானம்—தக்கிணை இதுவே. தக்கிணை முர்த்தி யாகிய எம் பெருமானுக்குத் தானமும் (இடம்) இதுவே. இதனை ஆக்க முறச் செய்த வர்க்கே எல்லாச் சிறப்பும் உண்டு; இந்திரச் செல்வமும் குபேர சம்பத்தும் உண்டு; அளப்பரும் ஆற்றலும் உண்டு; இவர்க்கே சூரியன் வான் தயங்கும். ஆகாச பூதம் பெருக்க முறப் பெற்ற இவரே அருணேதயம் கண்டு யாவற் னரயும் அறிய வல்லவர்; செயற்காரிய செய்ய வல்லவர். இவரே “மரணமில் தன்மை” சார்பவர்; பினி மூப்புச் சாக்காடுகள் நீங்கி நித்தியதுவம் அடை பவர் என்க. இப் பொன்னை ஆக்க முறச் செய்து எம் பெருமானுக்குத் தானமாக—தக்கிணையாக—தேன்பால் இருப்பிடமாக அளிக்க வேண்டும் என்க. இது பற்றியே,

திருவாசகம்.

“பூவியல் வார் சடைப்பிராப்துப்
பொற்றிருச்சண்ணம் இடுக்கவேண்டும்”

எனவும்,

“தேவியும் தானும் வங்கெம்மைஆளச்
செம்பொன் செய் சண்ணம் இடுத்து
நாமே.”

எனவும்,

“நாதற்குச் சண்ணம் இடுத்து நாமே”

எனவும் ஒன்றும் போதா அறிவிலி களாகிய எம்போலிய பார்மர்க்கு வற்பு ருத்தி யருளியது மனிவாசக சிவம் என அறிதற் பாற்று.

செம்பொன் ஆக்க முற்ற தேகமே—இந்திரிய நிரோதம் பெற்ற விமல தேகமே எம்பெருமான் வீற்றிருக்கும் மாடு(பொன்)தேகமாகிய இடபதேகம்— விமல யாக்கை. இதுவே அமல மடைந்து நித்தியத்துவம் பெறுவது.

“தானம் சூருங்கும்” என்பதற்கு நந்தி யாகிய சிவம் கொலு வீற்றிருக்கும்

தானமாகிய விந்து அமல விளை வு அடையாது அசத்த மலிந்து கேட்டை யும் எனா; பொருள் கூறினும் ஆம். இப் பொருளும் மேலே கூறியதில் அடங்கும். மேலும் விரிப்பில் பெருகும்.

இது காறும் கூறியவைகளால் “வானஞ் சூருங்கில் தானஞ் சூருங்கும்” என்னும் ஒளாவையார் அருளிய அரிய பெரிய வேத மந்திரம் உலகியலுக்கும் உரியதே எனினும் உண்மை நிலையாகிய பாரமார்த்திகத்துக்கே பெரிதும் ஒப்பியதாதல் ஒருவாறு உணரத்தகும்.

ஆதி சத்தியின் அவதாரம் எனப் போற்றப்படும் தத்துவப் பெரியாரா கிய எமது பாட்டியார் திருவடிவாழக். சுபம்

பிழை திருத்தம்.

“வித்தகம்” தொகுதி 2 இல. 51.

பக்கம்.	பிரிவு.	வரி.	பிழை.	திருத்தம்.
2	3	27	ஒக்கமும்	ஒக்கமும்
2	3	28	கொண்டுக்	கொண்டு
3	3	9	விமல	விமலமாய்
7	1	30	கண்டு வாழ்ந்து	கண்டு
”	”	31	உலகர் போல்	உலகர் போல்
8	1	10	மீண்டு பிறவி	“மீண்டு பிறவி அடை
”	”	28	நமப்பார்வதிபதையே	அடையாமை” என்றே
”	2	20	சந்தானங்களுடையச்	நமப்பார்வதீ பதேயே!
ஷ ஷ ஷ ஷ				சந்தானங்களுடையச் சந்தானங்களுடைய
இல. 52.				
3	3	7	இதனின்றே	இதில் விண்றே
3	3	45	ஆரோகண மத்திம	ஆரோகண அவரோ
			சநிதமாதலின்	கண மத்திம சந்த
				மாதலின்
4	2	6	அந்க்தமாய்	அந்தர்க்கதமாய்
5	1	1	மாற்றமடைவதாகும்	மாற்றமடைவன
				ஆகும்
5	2	7	விமலமாக	விமலமான
7	1	35	ஏழரைத்	ஏழரையைத்
7	3	27	புலவர்கள்	புலவர்வர்கள்